காரணம், அங்கே இருந்த சந்தன மரங்களின் ஒரு பகுதி, அதைப் பாதுகாக்கின்றவர்களால் திருடப்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்வதற்கு இப்படிப்பட்ட சதித் திட்டத்தைத் தீட்டி, இந்த நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே, அதன்மீது உரிய நடவடிக்கை என்று சொல்லும்போது, சரியான விசாரணை செய்து, அந்தக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கின்ற வகையிலே ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னொன்று; ஏற்கெனவே காடுகளிலிருந்து திருடிக் கொண்டு வந்த மரங்களை, இன்றையதினம் கையகப்படுத்தி, அவற்றை நீதிமன்றங்கள் மூலமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையிலும், காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே, நீதிமன்றத்திலேகூட அவற்றினுடைய விலையை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயித்த விலையை நாம் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டு, அதைக் காலாகாலத்தில் விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தால், இந்த அளவுக்கு நிலைமை மோசமாகப் போயிருக்காது. எனவே, இதற்குரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

***மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வடாற்காடு அம்பேத்கர் மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள சந்தன மரக் கூடுதல் கிடங்கில், 16-3-1997, ஞாயிற்றுக்கிழமை, மாலை நாலே முக்கால் மணிக்கு ஒரு பெரிய தீ விபத்து திடீரென்று ஏற்பட்டது. இந்தக் கிடங்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலையோரத்தில், திருப்பத்தூர் நகரத்தில், 8 ஏக்கர் பரப்பளவிலேயுள்ள ஒரு இடத்தில் அமைந்துள்ளது. தற்போதைய கணக்கீட்டின்படி, இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பு, சுமார் 68 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சற்று உயரவும் செய்யலாம்; அல்லது குறையவும் கணக்கிடப்படலாம். தற்போது, 19 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பணியிலே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன என்று நேற்று இரவு செய்தி வந்தபோதிலும், இன்று காலையிலே வந்துள்ள செய்தியின்படி, அந்தத் தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறது; இனி பரவ வழியில்லை என்ற அளவில் வந்துள்ளது. வனத் துறை அமைச்சர், வனத் துறைத் தலைவர், வனப் பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், திருப்பத்தூர் மற்றும் காவல் துறை சரக துணைத் தலைவர் டி.ஐ.ஜி.

1997 மார்ச் 17] [கலைஞர் மு. கருணாநிதி]

காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்தக் கிடங்கில் தற்போது தீயணைப்பு வேலைகளைக் கண்காணித்து, மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

மாலை சுமார் நாலே முக்கால் மணியளவிலே ஏற்பட்ட தீ விபத்து, திடீரென்று கிடங்கின் பல பகுதிகளில் ஏற்பட்டதால், தீ, கிடங்கு முழுவதும் வேகமாகப் பரவியது. வனச் சரக அலுவலர், இத் தீ விபத்து பற்றி அறிந்தவுடன், அருகிலேயுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து தீயை அணைக்க ஏற்பாடு செய்தார். மாவட்ட வன அலுவலர், திருப்பத்தூர் கோட்டம் மற்றும் வனப் பாதுகாவலர், வேலூர் வட்டம் ஆகியோர் தருமபுரியிலே முக்கியமான ஒரு குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கையில், இத்தகவலைத் தெரிந்து, சுமார் 8 மணியளவுக்கு, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், வடாற்காடு அம்பேத்கர் மாவட்டம் அவர்களும் இரவு 10 மணியளவிலே அங்கு வந்து சேர்ந்தார். வனத் துறை தலைவர், இவ்விவரம் கிடைக்கப் பெற்றவுடன், சென்னையிலிருந்தவர், அந்த இடத்திற்கு இரவே விரைந்தார். வனத் துறை அமைச்சர் அவர்கள் உடனே அந்த இடத்திற்கு விரைந்து, தீ அணைக்கும் பணியை மேற்பார்வையிட்டார்; அவர், கோவையிலிருந்து அந்த இடத்திற்குச் சென்றார். இந்த சந்தன மரக் கிடங்கில், சுமார் 65 ஆயிரம் சந்தன மரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இத் தீ விபத்தில் சுமார் 1375 டன் எடையுள்ள சந்தனக் கட்டைகள் எரிந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, சுமார் 62 கோடி ரூபாய் ஆகும். குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 350 டன் சந்தன மரங்களும் இவற்றுள் அடங்கும். இந்தக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3300 டன் கொண்ட வெள்ளடை சந்தன மரங்கள்--சிராய்கள்--அவைகளும் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், இந்த விபத்திலே ஏற்பட்ட இழப்பு 1375 டன் சந்தன மரங்கள், 62 கோடி ரூபாய்; வெள்ளடை சந்தன மரம் 3300 டன்; மதிப்பு 6 கோடி ரூபாய். இந்தக் கோர விபத்திலிருந்து வெகுசில சந்தன மரங்களை மாத்திரமே மீட்டெடுக்க முடிந்திருக்கிறது. மீட்கப்பட்ட மரங்களை மதிப்பிடும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முற்பகல் 10–25

திருப்பத்தூர் பிரதான சந்தனமரக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 106 கோடி ரூபாய் மதிப்புள்ள 2101 டன்

சந்தன மரங்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தச் செய்தி எனக்குக் கிடைத்தவுடன் பொதுப் பணித் துறை அமைச்சரையும் திருப்பத்தூருக்கு நேரில் சென்று பார்த்து வர அனுப்பி வைத்திருக்கிறேன். இன்று காலையில் வந்த செய்தி வரை, இன்னும் தீ எரிந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. விபத்துக்கான காரணங்களைப் பற்றி பத்திரிகைகளிலும் அதை அடிப்படையாகக் கொண்டு மாண்புமிகு உறுப்பினர்களும் தகவல்களை இங்கே கூறியிருக்கிறார்கள். நான் எந்தக் காரணத்தையும் தள்ளிவிட விரும்பவில்லை. எல்லா காரணங்களையும் சிந்தித்துப் பார்த்து ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீதி விசாரணை வைக்கக்கூடிய அளவுக்கு நிலைமையிருந்தால் அதையும் நாங்கள் அலட்சியப்படுத்தமாட்டோம் என்பதையும் இங்கே கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரு. ஞானசேகரன் அவர்கள் உடனடியாக தீயணைக்கும் வாகனங்கள் அங்கே செல்லவில்லை என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்கள். அதுவும் உண்மையா என்பதை அறிய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. சிவபுண்ணியம் அவர்கள் இப்படி நடைபெற்றுவிட்ட காரணத்தால் 25 இலட்ச ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வருமா, வராதா என்ற சந்தேகத்தைக் கிளப்பினார். சந்தேகப்பட அவசியமே இல்லையென்று நான் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க.-வைச் சேர்ந்த திரு. சுந்தரம் அவர்கள் பேசும்போது அது இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்கள். இன்சூரன்ஸ் என்பது ready for sale--விற்பனைக்குத் தயாராக ஆக்கப்பட்ட அளவுக்கு பதப்படுத்தப்பட்ட அந்த மரங்களுக்குத்தான் இன்சூரன்ஸ் செய்வது வழக்கம். இவையெல்லாம் அந்த அளவுக்கு பண்படுத்தப்படாத மரங்கள், காட்டிலேயிருந்து வெட்டப்பட்டு வந்த மரங்கள், அல்லது வெட்டிக்கொண்டு போகும்போது கண்டுபிடிக்கப்பட்ட மரங்கள் என்ற அளவிலே விற்பனைக்குத் தயாராகாத நிலையிலே உள்ள மரங்கள்தான் இவை. எனவே இவை இன்ஸ்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்றும் for sale என்ற அளவிலே அதற்குத் தயாராக இருக்கும் மரங்கள்தான் இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றும் நான் அறிய வருகின்றேன்.

திட்டங்கள் எதுவும் இதனால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று திரு. கணேசன் அவர்கள் இங்கே கவலை தெரிவித்தார்கள். திட்டங்கள் பாதிக்கப்படாது. எப்போதும் நல்ல காரியங்கள் செய்யும்போது இப்படிப்பட்ட இடையூறுகள் வரும் என்பதையும் எண்ணிப் பார்த்துத்தான் நல்ல காரியங்களுக்கு நாம் திட்டமிடுகின்றோம். ஆகவே அந்தக் குறிக்கோளிலிருந்து பின்வாங்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய சி.பி.எம். கட்சியைச் சார்ந்த திரு. மணி அவர்கள் எல்லாவற்றையும் முன்பே ஜாக்கிரதையாக பத்திரப்படுத்தி இருக்கலாம் அல்லது வழக்கிலே உள்ளவைகளை எல்லாம் ஒரு விலையைப் போட்டு அதையெல்லாம் பட்டுவாடா செய்திருக்கலாம் என்று சொன்னார்கள். அது இயலாத காரியம். ஏனென்றால் நீதிமன்றத்திலே ஒரு வழக்கு இருந்தால் அந்த வழக்குக்கு உட்பட்ட பொருட்களை நாம் உடனடியாகப் பைசல் செய்துவிடமுடியாது. இருந்தபோதிலும் அந்தக் கிடங்கு அவர்கள் குறிப்பிட்டதைப் போல ஆசியாவிலேயே மிகப் பெரிய கிடங்குகளிலே ஒன்று. அந்தக் கிடங்கிலே அது ஒரு கிளைதான். மற்ற பெரிய கிடங்குகள் எல்லாம் தப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தீ விபத்து ஏதோ ஒரு சிறு பொறி வந்து ஏற்பட்டிருக்குமோ என்று என்னாலே எண்ணவே முடியவில்லை. ஏனென்றால் சந்தன மரங்கள் இலேசில் ஒரு சிறு பொறி பட்டதும் பிடித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு இல்லை. சந்தனக் கட்டைகளை வைத்து சடலங்களைக் கொளுத்தும்போதுகூட முதலில் நெய்யோ, மண்ணெண்ய்யோ அல்லது பெட்ரோலோ ஊற்றித்தான் கொளுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் பிடித்துக்கொண்டால் இலேசில் அணையாது சந்தனக் கட்டை. இது இலேசில் தீப்பற்றவில்லை. அதனால் சதியின் காரணமாக தீப் பற்றியிருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆகவே அந்தக் கருத்தை நாங்கள் புறக்கணித்துவிடவில்லை. அதையும் இணைத்துத்தான் விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை எடுத்துக்கூறி அமைகின்றேன்.

3. கவன ஈர்ப்பு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்காமை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவை விதி *55*-ன்கீழ் மாண்புமிகு உறுப்பினர் திரு. உ. திசைவீரன் அவர்கள் அவசரப் பொது